இன்றைக்கு எத்தனை அக்கிரமங்கள் சூழ்ந்தாலும், எத்தனை வக்கிரங்கள் வந்தாலும், அத்தனையையும் தூள் தூளாக்கி, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே காக்கவல்ல எங்கள் வருங்கால பாரதப் பிரதமர் (மேசையைத் தட்டும் ஒலி) டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சியில் (மேசையைத் தட்டும் ஒலி) இதுபோல அவினாசி தொகுதியில் வடுகம்பாளையம், இந்திராநகர், காளியம்பாளையம், ரங்கசமுத்திரம், பள்ளிப்பாளையம் மற்றும் அனைத்து கிராமங்களிலும் இதுபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஆவன செய்வார்களா என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி இரா. இந்திரகுமாரி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த சத்துணவு மையங்களை உருவாக்குவதற்கு என்னென்ன அடிப்படை இருக்க வேண்டுமோ அவை எல்லாம் இருந்தால் நிச்சயமாக அவை எல்லாம் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 273, திரு. பி. வி. இராஜேந்திரன், இருக்கையில் இல்லை.

வினா எண் 274, திரு. நா. சா. பழனிசாமி, மாண்புமிகு கல்வி அமைச்சர்.

274—

சேரிபாளையம் உயர்நிலைப் பள்ளிக்குக் கட்டிடம் கட்டுதல்

***11070—**திரு. நா. சா. பழனிசாமி :*

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கிணத்துக்கடவு தொகுதி, சேரிபாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரும் திட்டம் அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி, கல்வி அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

அரசிடம் செயற்குறிப்பு ஏதுமில்லை.

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

திரு. நா. சா. பழனிசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது தொகுதியிலே கிராமப் பகுதியிலே இருக்கின்ற அந்த சேரிபாளையம் உயர்நிலைப்பள்ளி நீண்ட காலமாக பல கோரிக்கைகள் வைத்தும், அதற்கு ஒரு நல்ல பள்ளிக் கட்டிடம் கட்டித் தரப்படாமல் அது ஒரு பழைய கட்டிடத்திலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல எனது தொகுதியிலே முத்துக்கவுண்டனூர், தேவனாம்பாளையம், டி. காளிப்பாளையம் போன்ற கிராமங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லாமல் இருக்கின்ற சூழ்நிலையும் இருந்து வருகின்றது. எனவே, மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் இந்த பள்ளிகளுக்கு எல்லாம் நல்ல கட்டிடங்களைக் கட்டித் தர முன்வருவார்களா என்று அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கே குறிப்பிட்ட மற்ற பள்ளிகளைப் பற்றி குறிப்புகள் தற்போது என்னிடத்திலே இல்லை. இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கிற சேரிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான நிலமோ கட்டிடமோ இல்லாத காரணத்தால் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான கட்டிடத்திலே தற்போது இயங்கி வருகிறது. தற்போது பள்ளி செயல்படும் கட்டிடத்தையும் நிலத்தையும் கல்வித் துறைக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியக் குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நில மாற்றம் செய்த பின்பு, கட்டிடம் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

திரு. நா. சா. பழனிசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்தப் பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான கட்டிடத்திலே நீண்ட நெடுங்காலமாகச் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றியம் அதை கல்வித் துறைக்கு எடுத்துச் சொல்லி, தீர்மானம் போட்டும் நீண்டகாலம் ஆகி இருக்கிறது. இருந்தாலும் இன்று வரை அவ்வாறு மாறுதல் நடைபெறவில்லை. மாறுதல் செய்வதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. இரண்டும் அரசு துறையைச் சேர்ந்ததுதான். எனவே அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து அந்த சேரிபாளையம் பள்ளிக்கும், நான் ஏற்கெனவே குறிப்பிட்ட, எனது தொகுதியைச் சேர்ந்த மற்ற பள்ளிகளுக்கும்—அவைகளும் இதுபோன்ற சூழ்நிலையில்தான் இருக்கின்றன; அந்தப் பள்ளிகள் எல்லாம் பொள்ளாட்சி கல்வி மாவட்டத்தில் இருக்கின்றன; அவை இன்றைக்கு அரசு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நிறைய மாணவர்கள் வெற்றி அடைந்து

இருக்கிறார்கள்; அவை கிராமப்புற மாணவர்கள் வந்து படிக்கின்ற பள்ளிகள்—எனவே அந்தப் பள்ளிகள் அனைத்திற்கும் விரைவாக கட்டிடங்கள் கட்டித் தர அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுப்பாரா ? அடுத்த நிதி ஆண்டிலாவது அந்தக் கட்டிடத்தை கட்டித் தர முன்வருவார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு துறைகள் என்றாலும்கூட, இரண்டும் வெவ்வேறு துறைகள். ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு நிலத்தை மாற்றம் செய்யும்போது இருக்கிற இடர்ப்பாடுகளைக் கருத்திலே கொண்டு தான் அதற்கான முடிவு எடுக்க முடியும். அந்த இடத்தை கல்வித் துறை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இட மாற்றம் செய்யப்பட்ட பின்பு கட்டிடம் கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

முற்பகல் 11-00

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவையின் முன்அனுமதியோடு வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

வினா எண் 275, திரு. மா. சுந்தரதாஸ், இருக்கையில் இல்லை.

வினா எண் 276, திருமதி டி. சக்குபாய் தேவராஜ், மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.

276—

திருவள்ளூரில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி துவங்குதல்

***33701—**திருமதி டி. சக்குபாய் தேவராஜ் :

மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செங்கல்பட்டு–எம்.ஜி.ஆர். மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) துவங்க அரசு நடவடிக்கை எடுக்குமா ?

(ஆ) ஆம் எனில், விவரம் என்ன ?